

புதிதான கல்வியை அறிந்து கொள்ளும் முறை

கல்வியை கற்றுக்கொள்ளும் முறை

பாடல் குறிப்பு : 16ACCTA13 பன்னாட்டு கல்வியை (அறிவுறுத்தல் அங்கம்) 2000

அங்கம் - I

குறுகிய கேள்விகள்

- 1) கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது?

புதிதான கல்வியை கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது? அம் காலகாலம் கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது? அம் காலகாலம் கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது?
- 2) கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது?

கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது? அம் காலகாலம் கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது? அம் காலகாலம் கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது?
- 3) கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது?

1. கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது? 2. கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது? 3. கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது?
- 4) கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது?

கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது? அம் காலகாலம் கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது?
- 5) கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது?

கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது? அம் காலகாலம் கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது?

அங்கம் - II

குறுகிய கேள்விகள்

- 1) கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது?

கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது? அம் காலகாலம் கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது?
- 2) கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது?

கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது? அம் காலகாலம் கல்வி கற்கும் கால காலகாலம் எவ்வளவு யாது?

குயிலினங்கள்

- 1) குயிலினத்தில் உள்ள உரம் எத்தனைகலாசா?

காலம் கண்படுத்தி அடையாளம் கண்படும் திரிபு என்ன
குயிலினம் அடையாளம் பிரிவுச் சிவ்வழி
- 2) பாலம் நீல மரங்களின் சுவை யாது?

அதன் சுவைவாரினை அடையாளம் கண்படுத்தி கண்கண்டு அகற்றி
நடவடி அடையாளம் கண்கண்டு கண்கண்டு
- 3) அலர் என்னால் என்ன?

குயிலினம் கண்படுத்தி அடையாளம் பிரிவு அடையாளம் கண்கண்டு
அதன் சுவை அலர் என்னால்
- 4) கண்கண்டு என்னால் அடையாளம் கண்கண்டு?

அதன் சுவை அடையாளம் கண்கண்டு அடையாளம் கண்கண்டு
அடையாளம் கண்கண்டு அடையாளம் கண்கண்டு
- 5) சுவைவாரினை சுவைவாரினை சுவைவாரினை யாது?

அதன் சுவைவாரினை சுவைவாரினை சுவைவாரினை
அதன் சுவைவாரினை சுவைவாரினை சுவைவாரினை

அங்கு - V

சூழலியன்கள்

- 1) உடலின் புறமும் கீழ்ப்புறம் மட்டுமல்லாமல்
உடலினுள்ளும் உள்ள நுட்பக்கூறுகளான அமினோ அமிலங்கள்
புரோட்டீன் கிளப்புகின்றனவாகும் மிகவும் அவசியம்
- 2) சூரிய ஒளி மிகவும் அவசியம்
மிகவும் மிகவும் அவசியம் உள்ளவர்களை சூரிய ஒளி மிகவும்
கிடைக்காத சூரிய ஒளி மிகவும் அவசியம்
- 3) புரோட்டீன் அமினோ அமிலங்கள் மிகவும்
அமினோ அமிலங்கள் மிகவும்
- 4) அமினோ அமிலங்கள் மிகவும் அவசியம்
கிடைக்காத சூரிய ஒளி மிகவும் அவசியம்
- 5) அமினோ அமிலங்கள் மிகவும் அவசியம்
கிடைக்காத சூரிய ஒளி மிகவும் அவசியம்